ருக்கும் 45 ரூபாய் உதவிப் பணம் அளிக்கப்படுகிறது. மதம் மாறிய கிறித்தவர்களும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

திரு. சி. பெ. காத்தமுத்து : தலைவர் அவர்களே, தாழ்த்தப் பட்டவர்களுக்கு குரூப் 4 பயிற்சி அளிப்பது போல், பிற்பட்ட மக்களுக்கும் இந்தமாதிரி பயிற்சி அளிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன் ?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : பின்தங்கிய மக்களும் எல்லாத் துறையிலும் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் பிற்பட்டவர்களும் முன்னேற வேண்டுமென்பதுதான் இந்த அரசின் கொள்கை. இந்த நல்ல ஆலோசனையை ஏற்று பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அவிஞசி வட்டத்தில் உழவு மாடுகள் வழங்கல்.

*354 வின—திரு. சொ. ந. பழனிசாமி : மாண்புமிகு அரிசன நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினவுக்கு விடையளிப்பாரா—

அவிஞசி தாலூகாவில் உள்ள அரிசனப் பொது மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உழவு மாடுகள் கொடுக்கவில்லை என்பது உண்மையா ?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : அவிஞசி தாலூகாவில் அரிசனப் பொது மக்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவு மாடுகள் கொடுக்கப்படவில்லை என்பது உண்மை.

திரு. சொ. ந. பழனிச்சாமி : அரிசனப் பெருங்குடி மக்களுக்கு உழவு மாடுகள் வழங்க அரசு மானியமாகக் கொடுக்கிறதா ? விவசாயச் சாமான்கள் வழங்கவும் மானியம் தரப்படுகிறதா ? அரசு கொடுக்கும் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க முன் வருமா ? ஒவ்வொரு தாலூகாவுக்கும் எவ்வளவு உழவு மாடுகள் வழங்கப்படுகின்றன ?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : உழவு மாடுகள் விவசாயம் செய்கிற ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இவ்வளவு தொகை என்று ஒதுக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் யார் யாருக்கு வழங்கப்பட வேண்டுமென்று தேர்ந்தெடுத்து வழங்குகிற முறை நடைமுறையில் இருக்கிறது.

[1978 மார்ச் 2

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : ஆம்.

மாண்புமிகு பேரவைத்தலைவர் ; இது அவிநாசி தாலூகா சம்பந்தப்பட்ட கேள்வி. திருச்சி சௌந்தரராஜன் . . . . .

திரு. திருச்சி ஆர். சௌந்தரராஜன் : இந்தத் திட்டம் எந்த ஆண்டில் துவங்கப்பட்டது ? எந்த அடிப்படையில் வழங்கப் படுகிறது ? மதம் மாறிய கிறித்தவர்களுக்கும் வழங்கப்படுகிறதா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : இந்தத் திட்டம் 1958 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. மாடுகளை வாங்குகிறவர்கள் உழவர்களா என்று முதலில் பார்க்கிறோம். அவர்களுக்கு ஒரு ஏக்கர் புஞ்சையோ, அரை ஏக்கர் நஞ்சையோ இருக்கிறதா என்று பார்க்கிறோம். அதுவும் இல்லையென்றால் மூன்றாண்டுக் காலம் குத்தகை நிலத்தை உழுகிறாரா என்று பார்க் கிறோம். ஆகவே, இந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. மதம் மாறிய கிறித்தவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படு கிறது.

திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : இரண்டாண்டுகளாக அவிநாசி தாலூகாவில் உழவு மாடுகள் வழங்கும் திட்டம் நடை முறைப் படுத்தப்படவில்லை என்று சொன்னார்கள். ஆகவே, மூன்றாவது ஆண்டு அந்த இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து அதிக மாகக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமா ?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிச்சயமாக மன இரக்கம் இருக்கு மென்று கருதுகிறேன். உறுப்பினர் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்து ஒப்புக்கொள்ளச் செய்யலாம்.

திரு. எம். அண்ணாமலை : அவிநாசி வட்டத்தில் இரண் டாண்டு காலமாக அரிசனங்களுக்கு உழவு மாடுகள் வழங்கப் படாமல் உள்ளதென்ற மூலக் கேள்விக்கு, இல்லை என்று அமைச் சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். என்ன காரணத்தினால் வழங்கப் படவில்லை என்று அமைச்சர் அவர்கள் தெரிவிப்பாரா என்று அறிய விரும்புகிறேன் ?;

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகைதான் ஒதுக்குகிறார் கள். உழவு மாடுகள் வழங்கப்படுகிற நேரத்தில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதற்காகத்தான் திருவுளச் சீட்டு போடு கிறார்கள். அவிநாசி தாலூகாவுக்கு அதிர்ஷ்டம் இல்லை போலும்.

1978 மார்ச் 2]

திரு. துரை முருகன் : கேள்வி அவிஞசி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று பேரவைத் தலைவர் அவர்கள் சொன்னார்கள். அவிஞசி சம்பந்தப்பட்ட கேள்வியைத்தான் நான் கேட்கிறேன். அவிஞசி தாலூகாவில் இரண்டாண்டுகளாக உழவு மாடுகள் கொடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இரண்டாண்டுகளாக உழவு மாடுகள் கொடுக்கப்பட வேண்டு மென்று கோரி வந்த மகஜர்கள் எத்தனை ? அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? கொடுக்கப்படும் மாடுகள் ஒரு ஜாதி மாடா அல்லது எல்லா மாடுகளும் வாங்கப் பணம் கொடுக்கப்படுகிறதா ? எந்த மாட்டை வாங்குவது ? காங்கேயம் மாட்டை வாங்குவதா அல்லது வேறு மாட்டை வாங்குவதா ?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அவிஞசிக்குக் கொடுக்க வில்லை என்று சொன்ன பிறகு இந்தக் கேள்விக்கு இடம் இல்லை.

சிதம்பரம்—பிச்சாவரம் சாலை.

* 355வினு—திரு. துரை கலியமூர்த்தி திரு. எம். செல்வராஜ். மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சிதம்பரம்—பிச்சாவரம் வழித்தடம் மிகவும் சீர் கெட்டுள்ளது என்பது அரசுக்குத் தெரியுமா?

(ஆ) ஆம் எனில், அதனை சீர் செய்யும் செயற் குறிப்பு உள்ளதா ?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : (அ) ஆம்.

(ஆ) வெள்ள நிவாரணத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் இச்சாலையை மேம்பாடு செய்யத் திட்டமிடப் பட்டுள்ளது.

திரு. என். கிட்டப்பா : சிதம்பரம் தாலூகாவில் பிச்சாவரம் பகுதி பேரறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்த பகுதி என்பதை உணர்ந்திருக்கிறோம். பிச்சாவரத்தை சுற்றுலா ஸ்தல மாக ஆக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டிருக்கிறது. இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு பல மாதங் கள் ஆகின்றன. பிச்சாவரத்தின் முக்கியத்துவத்தைக் கருதி

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS